



தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம்

கால நீட்டிப்பு - ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

சென்னை வர்த்தக மையத்தில் குப்பை தொட்டியில்
சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுபொருட்களை
அகற்றுதல் தொடர்பாக

தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம்

(A Joint Venture of Govt. of India and Govt. of Tamil Nadu)

சென்னை வர்த்தக மையம்,

6அ, 6ஆ, 6இ, பூந்தமல்லி நெடுஞ்சாலை,

நந்தம்பாக்கம், சென்னை – 600089.

Phone No: 044-65480174 | Fax No: 044-2231 3555

Website: www.chennaitradecentre.org

Email: tntpo@chennautradecentre.org

1.ஒப்பந்த அறிக்கை

நந்தம்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை வர்த்தக மையம் உலகளாவிய தரத்தில் பொருட்காட்சியை ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்தி வருகிறது. இப்பொருட்காட்சியில் இயந்திரங்கள், பொறியியல் கருவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி படுத்தப்படுகிறது. இக்காட்சிப் பொருட்கள் அட்டை பெட்டி, பிளைவுட் மற்றும் பிளாஸ்டிக் காலும் சிப்பமாக்கப்பட்டு வர்த்தக மையத்தை வந்தடைகின்றன. இவற்றிலிருந்து பிளைவுட், MDF Board, Carton box, LD, HD வகை பிளாஸ்டிக் மற்றும் காகித கழிவுகள் குப்பை தொட்டியில் சேகரிக்கப்படுகின்றன. மேலும் இதனுடன் தோட்ட கழிவும் சேகரிக்கப்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு சேகரமாகும் குப்பையின் உத்தேச மதிப்பு ரூ. 2.00 இலட்சம் ஆகும். நாள்தோறும் குப்பையை அகற்ற இப்பணியில் முன் அனுபவம் உள்ள நிறுவனங்கள்/ தனிநபர்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளி கோரப்படுகிறது.

ஒப்பந்த படிவத்தினை www.chennai tradecentre.org என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

2. ஒப்பந்தம் கோரும் அதிகாரி

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம்,
சென்னை வர்த்தக மையம்,
6அ, 6ஆ, 6இ, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
நந்தம்பாக்கம், சென்னை – 600089.
தொலைபேசி எண் – 9176881000.

3. ஒப்பந்த அட்டவணை

- | | |
|-----------------------------------|--|
| 3.1 ஒப்பந்த படிவம் வழங்கும் தேதி | - 16.05.2017 |
| 3.2 ஒப்பந்த படிவம் பெற கடைசி தேதி | - 30.05.2017 மாலை
3.00 மணி வரை |
| 3.3 ஒப்பந்த புள்ளி திறக்கும் தேதி | - 30.05.2017 மாலை
3.30 மணிக்கு |

4. ஒப்பந்தகாரருக்கான தகுதி

குப்பைகளை அகற்றும் பணியில் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

5. பிணை தொகை

தேர்வுற்ற ஒப்பந்தகாரர், ஒப்பந்த காலம் முழுமைக்கும் ஒப்பந்த மதிப்பில் 25% பிணை தொகையை வங்கி வரையோலையாக செலுத்த வேண்டும்.

6. ஒப்பந்த புள்ளி சமர்ப்பிதல்

1.ஒப்பந்த புள்ளிக்கான உரிய படிவத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

2.ஒப்பந்த புள்ளி மூடி முத்திரையிட்ட உறையில் அளிக்கப்பட வேண்டும். மேலும் உறையின் மீது “ சென்னை வர்த்தக மையத்தில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தும் பணி” என எழுதப்பட்டிருக்க வேண்டும்.

3.ஒப்பந்த புள்ளியை தபால் மூலமாக, துரித தபால் மூலம் அனுப்பலாம் மேலும் நேரடியாக ஒப்படைக்கலாம். அஞ்சல் துறை தாமத்திற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

7. பொது நிபந்தனைகள்

1.ஒப்பந்த புள்ளி அதற்குரிய உரிய படிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2.ஒப்பந்த புள்ளியில் பூர்த்தி செய்யப்படும் விபரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். படிவத்தில் அடித்தல் திருத்தம் ஏதும் இருத்தல் கூடாது.

3.ஒப்பந்தத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் சென்னை வர்த்தக மைய வளாகத்தை பார்வையிட்டு பணியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

பார்வை நேரம்

காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை

வேலை நாட்களில்

4.ஒப்பந்த புள்ளி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு பின் வரும் படிவங்கள் ஏற்க பட மாட்டாது.

5.முறையாக பூர்த்தி செய்யப்படாத படிவங்கள் நிராகரிக்கப்படும்.

6. நிபந்தனைகளுடன் கூடிய படிவங்கள் நிராகரிக்கப்படும்.

7.அதிகபட்ச மதிப்பு கோரிய ஒப்பந்த புள்ளி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்படும்.

8. சிறப்பு நிபந்தனைகள்

தினமும் சேகரமாகும் குப்பைகளை அன்றைய தினமே அப்புறப்படுத்த வேண்டும்.

மேற்படி அனைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்தபின் ரூ.20 மதிப்புள்ள முத்திரை தாளில் மேலாண்மை இயக்குநருக்கு ஒப்பந்தம் எழுதி கொடுத்தல் வேண்டும்.

மேலாண்மை இயக்குநர்/ மேலாளர் குறிப்பிட்ட இடங்களில் இருந்து மட்டுமே குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றி எடுத்துச் செல்ல வேண்டும்.

விலைப்புள்ளி

சென்னை வர்த்தக மையம் குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை தினமும் அகற்றி எடுத்துச் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு செலுத்தும் தொகை

எண்ணால்

எழுத்தால்